

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வெலிகம நகர சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்கள் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொறுப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் நகர சபை கட்டளைச் சட்டத்தின் (அதிகாரம் 255) பிரிவு 181(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, வெலிகம நகர சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நகர சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நகர சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலமீடும்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நகர சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா

என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது நகர சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நகர சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின் படி, நகர சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின் படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

	கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	மீளாய்வாண்டின் நிலையான வைப்புக்களுக்காக பெற வேண்டிய வட்டி ரூபா 153,260 தொகை கணக்கீடு செய்திருக்கவில்லை.	எதிர் காலத்தில் சரியாக பெற வேண்டிய நிலையான வைப்புக்களின் வட்டியினை நாட்குறிப்புப் பதிவு மூலம் கணக்கீடு செய்யப்படும் என.	சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ)	மீளாய்வாண்டின் போது கொள்வனவு செய்திருந்த கூட்டுத்தொகை ரூபா 233,903 தொகைக்கான இருப்புகளின் பெறுமதியினை கணக்கீடு செய்திருக்கவில்லை.	விடுபட்ட விடயத்தை எதிர் காலத்தில் சரியாக கணக்கீடு செய்யப்படும் என.	கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து இருப்பு விடயங்களும் சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(இ)	மீளாய்வாண்டின் நிலுவை டென்டர் குத்தகை ரூபா 611,810 தொகை மிகையாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	நிலுவை டென்டர் குத்தகை வித்தியாசத்திற்கான காரணத்தை கண்டறியப்பட்டு வருவதுடன், எதிர் காலத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என.	டென்டர் குத்தகை தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டு சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.

- (ஈ) ரூபா 183,565 இற்கான நிர்மாண வேலை எதிர் காலத்தில் சரியாக கணக்கீடு பொருத்தமான விதத்தில் கடன்கொடுத்தோர் மற்றும் ரூபா 181,012 செய்யப்படும் என. கடன்கொடுத்தோருக்கான ஓதுக்கங்கள் மேற்கொண்டு கணக்கீடு செய்ய வேண்டும்.
- இற்கான பலவின கடன்கொடுத்தோர் பெறுமதி மீளாய்வண்டின் போது கணக்கீடு செய்திருக்கவில்லை.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 02 கணக்கு விடயங்கள் தொடர்பாக மீதிகள் மற்றும் அதனொடு தொடர்புடைய துணைப் பதிவேடுகளில் காட்டப்பட்டுள்ள மீதிகளிடையே ரூபா 9.67 மில்லியனிற்கான வித்தியாசம் ஒன்று காணப்பட்டது.	எதிர் இவ்வாறான ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என.	காலத்தில் வழக்கல் இருப்பதற்கு எடுக்கப்படும் குறிப்பிட்ட மீதிகளின் வித்தியாசங்களை இணக்கம் செய்து கணக்குகளை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நாளதுவரை ஆக்கப்பட்ட நிலையான சொத்துக்கள் பதிவேடு, விரிவான அட்டவணைகள் மற்றும் காலப் பகுப்பாய்வு சமர்ப்பிக்கப்படாமையால் கூட்டுத்தொகை ரூபா 28.76 மில்லியனிற்கான 07 கணக்கு விடயங்களை கணக்காய்வின் போது திருப்திகரமாக பரிசோதனை செய்ய முடியவில்லை.	முன்னைய ஆண்டுகளில் இருந்து காணப்பட்டு வருகின்ற மீதிகளாகும். எதிர் காலத்தில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	கணக்கு மீதிகளை உறுதிப்படுத்தும் சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவினை மிகைத்த வருமானம் ரூபா 6.04 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவினை மிகைத்த வருமானம் ரூபா 9.5 மில்லியனாக காணப்பட்டது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரி மற்றும் வரி	19,325,000	14,277,520	17,689,146	9,883,011	15,350,000	15,802,122	15,248,126	13,294,637
(ii) வாடகை	31,005,197	27,269,300	27,922,769	19,627,206	29,264,000	24,603,277	25,239,861	20,280,675
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்	8,064,500	11,563,284	10,799,794	1,652,549	4,314,500	10,354,532	9,801,932	889,059
(iv) ஏனைய வருமானங்கள்	17,795,000	12,700,385	12,786,144	726,433	15,473,000	11,815,334	11,852,035	812,192
	-----	-----	-----	-----	-----	-----	-----	-----
	76,189,697	65,810,489	69,197,853	31,889,199	64,401,500	62,575,265	62,141,954	35,276,563
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வீதவரி மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு 8375 வீதவரி அலகுகள் தொடர்பாக ரூபா 9.16 மில்லியனிற்கான நிலுவை மீதியொன்று அறவிடப்பட வேண்டிக் காணப்பட்டது.	நடமாடும் நடாத்துதல், அறிவித்தல்கள் களக் கடமை ஈடுபடும் உத்தியோகத்தர்கள் மூலம் நிலுவை வீதவரி அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என.	நிலுவை விரைவாக அறவீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ) வாடகை (i) மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு காணப்பட்ட ரூபா 19.63 மில்லியனிற்கான நிலுவைத் தொகையில் 104 கடையறைகள் தொடர்பான ரூபா 10.13 மில்லியனிற்கான கடை வாடகை அறவிடப்பட வேண்டிக்	பாரிய தொகையொன்றுடனான கடையறைகள் மற்றும் உடன்படிக்கை காணப்படாத கடையறைகளுக்காக தற்போது எடுக்கக்கூடிய அனைத்ததுத் தீர்வுகளும் எடுக்கப்பட்டு	நிலுவை விரைவாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காணப்பட்டதுடன், அந்த நிலுவை மீதியில் அடங்கியுள்ள 55 கடையறைகள் தொடர்பாக ரூபா 4.47 மில்லியனிற்கான மீதி 02 வருட காலத்தை மிகைத்திருந்தது.

வருவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என.

(ii) தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் 2010 திசெம்பர் 27 திகதிய தபபா/பபாகோ/2010/01 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் 04 ஆவது பந்திக்கு இணக்கமில்லாதவாறு கூட்டுத்தொகை ரூபா 487,500 இற்கான ஒரே தடவையில் பெறும் பணத்தை அறவீடு செய்யாமல் நகர சபைக்கு சொந்தமான 03 வர்த்த தொடர் கட்டிடங்களின் 03 கடையறைகள் வாடகைக் கொடுக்கப்பட்டிருந்தது.

அவற்றில் ரூபா 17,500 நிலுவை வருமானம் தொகைக்கான நிலுவைத் விரைவாக அறவீடு தொகை 2025 மே 23 திகதி செய்வதற்கு அறவிடப்பட்டதுடன், ஏனைய நடவடிக்கை எடுக்க இரண்டு கடையறைகளுக்காக வேண்டும். சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என.

(இ) ஏனைய வருமானங்கள்

மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு மாகாண சபை பிரதான செயலாளரிடம் ரூபா 23.74 மில்லியனிற்கான முத்திரைக் கட்டணம் பெற வேண்டி இருந்தது.

மீளாய்வாண்டு திசெம்பர் 31 நிலுவை வருமானம் திகதியில் உள்ளவாறு நிலுவை விரைவாக அறவீடு முத்திரைக் கட்டணத்தின் ரூபா 13.39 செய்வதற்கு மில்லியன் நடவடிக்கை எடுக்க தொகையொன்று வேண்டும். கிடைத்துள்ளது என.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் சாட்டப்பட்டுள்ள கருமங்களை மேற்கொள்ளல்

நகர சபைக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பகிரங்க பொது வழிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல் பொது மக்களின் சுகபோகம், வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2006 ஆண்டின் போது கப்பரத்தொட, பாமன் ஏகல காணியில் 18 ஏக்கர் தரைப் பாகமொன்றில் ஆரம்பிக்கப்பட்டிருந்த திண்மக் கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையத்திற்காக சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டிருக்காததுடன், பிளாஸ்டிக் மீள்சுழற்சிக்காக கொள்வனவு செய்யப்பட்டிருந்த ரூபா 2.07 மில்லியன் கிரயத்தையுடைய 04	சேதனப் பசளை உற்பத்திச் செய்முறை முறைப் பிரகாரம் முகாமைத்துவம் செய்தல் மற்றும் சேதனப் பசளை செயற்களத்தில் நிலத்தை தயாரித்தல் தொடர்பாக பொருத்தமான தொழில்நுட்ப ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காக எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை அதற்கு	பிளாஸ்டிக் மீள்சுழற்சிக்காக கொள்வனவு செய்திருந்த உபகரணங்கள் பயன்படுத்த வேண்டியதுடன், சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இயந்திரங்கள் 03 மாத காலமாக விளைவற்று காணப்பட்டது.

எழுத்துமூல அறிவுரை கிடைத்திருக்கவில்லை என.

(ஆ) மீளாய்வாண்டில் செயற்படுத்துவதற்காக வருடாந்திர பாதீட்டின் மூலம் அங்கீகரிக்கப்பட்டிருந்த கூட்டுத்தொகை ரூபா 88.57 மில்லியனிற்கான 5 வீதி அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் 8 பொதுப் பயன்பாட்டுச் சேவை செயற்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை.

அங்கீகரிக்கப்பட்டிருந்த வேலைத் திட்டங்களின் ஏற்பாடுகளை பயன்படுத்தி வேறு வேலைத் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கும் இடப் பரிசோதனையின் போது அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் காணப்படாமை மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புக் காணப்பட்டது என.

முறையான ஆய்வொன்று மேற்கொண்டு அபிவிருத்தி செய்ய வேண்டிய வேலைத் திட்டங்களை இனங்கண்டு பாதீட்டில் உட்படுத்ததுதல் மற்றும் செயற்படுத்துதல் மேற்கொள்ள வேண்டும்.

3.2 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2024 ஆண்டிற்கான வியாபார அனுமதிப்பத்திரக் கட்டணம் விதிக்கப்பட்டதன் படி, இலங்கை சுற்றுலா சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள், தங்குமிடங்களில் இருந்து கடந்த ஆண்டு பெறுகைகளில் இருந்து 1 சதவீதத்திற்கான அனுமதிப்பத்திரக் கட்டணம் அறவிடப்பட வேண்டிய 06 ஹோட்டல்களில் இருந்து அனுமதிப்பத்திரக் கட்டணத்தை அறவீடு செய்திருக்கவில்லை.	அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளாத 05 வியாபார நிலையங்களுக்காக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக வருமான பரிசோதனை உத்தியோகத்தர்களுக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது என.	தாமதம் இன்றி கட்டணம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், வருடாந்தம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மற்றும் மூடப்பட்ட ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் தங்குமிடங்களை இனங்காண வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் போது வியாபார அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த 28 கைத்தொழில் அலகுகள் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டிருக்காமையால், நகர சபைக்கு ரூபா 138,600 இற்கான சுற்றாடல் அனுமதிப்பத்திர வருமொன்றை இழந்திருந்தது.	வழங்கப்படுகின்ற களப் கணிப்பீட்டு பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு வர்த்தமானிக்கு இணங்க அனைத்து கைத்தொழில்களுக்கும் சுற்றாடல் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என.	சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 செயற்பாட்டுத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
தென் மாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் 2010 திசம்பர் 27 திகதிய தபா/பபாகோ/2010/01 இலக்கம் கொண்ட	உடன்படிக்கை மேற்கொள்ளாமல் வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்த 07 கடையறைகளில் 02 இனை	குறிப்பிட்ட 07 கடையறை தொடர்பாக சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க

சுற்றறிக்கையின் 05 ஆவது பந்தியின் படி சபைக்கு சொந்தமான 07 கடையறைகள் 06 வருடங்கள் முதல் 40 வருடங்கள் வரையான காலம் சட்டரீதியாக உடன்படிக்கை மேற்கொள்ளாமல் வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது.	சபைக்கு உரித்தாக்குவதற்கும் மற்றும் மீதி 05 கடையறைகளுக்காக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என.	வேண்டியதுடன், அவ்வாறு செயற்படாத உத்தியோகத்தர்கள் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) தென் மாகாண, உள்/ஞராட்சி ஆணையாளரின் 2010 திசெம்பர் 27 திகதிய தபபா/பபாகோ/2010/01 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் 05 ஆவது பந்தியின் படி அனைத்து உடன்படிக்கைகளும் 03 வருடங்களுக்கு ஒருமுறை நாளதுவரை ஆக்கப்பட வேண்டிய போதிலும், அவ்வாறு செயற்படாமையால் சபைக்கு சொந்தமான 181 கடையறைகளின் உடன்படிக்கைக் காலம் முடிவடைந்து 06 மாதங்கள் முதல் 12 வருடங்களுக்கும் இடைப்பட்ட காலமொன்று கடந்திருந்தது.	உடன்படிக்கைகள் நாளதுவரை ஆக்கப்படாத வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக கடிதங்களின் மூலம் அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டது என.	உடன்படிக்கை 03 வருடங்களுக்கு ஒருமுறை நாளதுவரையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், அவ்வாறு செயற்படாத உத்தியோகத்தர்கள் மற்றும் வாடகையாளர்கள் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபையினால் அனுபவிக்கக்கூடிய 48 காணிகளின் சட்டரீதியான உரிமையை உரித்தாக்குவதற்கு மீளாய்வாண்டு இறுதி அளவிலும் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	முன்னைய சபைகளில் அங்கத்தவர்களாக இருந்தவர்களினால் சபைக்குச் சொந்தமான காணிப் பகுதிகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதென தகவல்கள் காணப்படுவதுடன், அதன் காரணமாக உரிமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் உள்ளது என.	சட்டரீதியாக உரித்தாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.5 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டு இறுதியளவில் ஆளணித் திட்டத்தில் அடங்கியுள்ள 20 மிகைப் பதவிகளை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	நிதிப் பிரமாணம் 71 இன் பிரகாரம் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்திற்கு விண்ணப்பங்கள் மற்றும்	சபைக்கான பதவியணி தேவைப்பாடு தொடர்பான மீளாய்வொன்று மேற்கொள்ள வேண்டும்.

நியாயப்படுத்தும்
அறிக்கைகள்
சம்பிக்கப்பட்டுள்ளது என.

(ஆ) 2001 ஆகஸ்ட் 22 திகதிய 18/2001 இலக்கம் கொண்ட பொது நிருவாக, உள்நாட்டு விவகார மற்றும் நிருவாக மறுசீரமைப்பு அமைச்சர் செயலாளரின் சுற்றறிக்கையின் படி உச்ச கால வரையறை 05 வருடங்கள் ஒரே பதவியில் / சேவை நிலையத்தில் கடமையாற்றியுள்ள அனைத்து உத்தியோகத்தர்களும், ஏனைய பதவிகளில் / சேவை நிலையங்களில் கடமையாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதற்கு இணங்காமல் 2024 திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு வெலிகம நகர சபையில் கடமையாற்றும் 20 பதவிகளுக்குரிய 46 உத்தியோகத்தர்களின் சேவைக் காலம் 05 வருடங்களுக்கும் 23 வருடங்களுக்கும் இடைப்பட்டு காணப்பட்டதுடன், இடமாற்றம் செய்வதற்கு பொறுப்பான தரப்பினரின் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

ஏனைய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இடமாற்றம் தொடர்பாக எமது நிறுவனத்திற்கு பொறுப்பு ஏற்க முடியாதுள்ளது என.

சுற்றறிக்கை ஏற்பாடுகளின் படி இடமாற்றம் மேற்கொள்வதற்கு பொறுப்பான தரப்பினர்களின் கவனம் செலுத்தப்பட வேண்டும்.